



அவுஸ் திரலேயாவில் கடந்த 29 வருடங்களாகும் மலோக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலையரையில் யாழ். மாவட்ட அரசு செயலகத்தில் (கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூட்டலை நடத்துகிறது. அவுஸ் திரலேயாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ் திரலேயாவில் விகாரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர்களை காண்ப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மறைகுறித்த மாணவர் ஒன்றுகூட்டலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூட்டல், தகவல் அமர்வு என்பன இந்த மமோதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமையாழ். அரசு செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரசு அதிபர் திரு. என். வதேநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கள விளக்கறேறலுடன் நீடித்த போரில் உயிரழந்த மக்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவகைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜயேந்தன் வரவிறேபுரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சோ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.

